

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பலாங்கொட நகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் நகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் (255 ஆம் அத்தியாயம்) 181(1) ஆம் உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 10(1) உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து பலாங்கொட நகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிருவகிக்கும் தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நகர சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16 (1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நகர சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது சபையின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமுல சட்டமொன்றிற்கு அல்லது சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமான கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடு தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(i)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) கட்டிடக் கட்டுமானத்தின் மதிப்பு ரூபா 22,536,970 அதிகமாகக் கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதனச் ஈட்டத்திற்கான வருமானப் பங்களிப்பு கணக்கு ஆகியன அந்த பெறுமதியால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தன.	2025 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது சரிசெய்யப்படும்.	கட்டுமானப் பெறுமதிகள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஆ) குவாரியில் மணல் மற்றும் சரளைக்கல் மூட்டைகளை சேமிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடத்தின் மதிப்பு ரூபா 445,010 மூலதனமாக்கப்பட்டிராமையால் நடைமுறை நடப்பு அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதனச் ஈட்டத்திற்கான வருமானப் பங்களிப்பு கணக்கு ஆகியன அந்த பெறுமதியால் குறைவாகக் காண்பிக்கப்பட்டிருந்தன.	2025 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது சரிசெய்யப்படும்.	கட்டுமானப் பெறுமதிகள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(இ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆம் ஆந்திததியில் உள்ளடியாக நூலகப் புத்தகங்களின் கொள்முதல் மதிப்பு ரூபா 67,703 குறைவாகக் கணக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், நன்கொடையாகப் பெறப்பட்ட நூலகப் புத்தகங்கள் ரூபா 56,553 கணக்கிடப்படவில்லை.	2025 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது சரிசெய்யப்படும்.	கொள்வனவுகள் மற்றும் வெகுமதிகள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஈ) பத்திரிகை விளம்பரங்களுக்கு செலுத்த வேண்டிய ரூபா 223,020 விநியோகக் கடன் கொடுத்தோராக காட்டப்பட்டாலும், அது சேமிப்புக் கடன் கொடுத்தோராக தவறாகக் காட்டப்பட்டது, இதன் விளைவாக கடன் கொடுத்தோர் மற்றும் ஆண்டுக்கான செயற்பாட்டு செலவுகள் அந்த பெறுமதியால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தன.	2025 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது சரிசெய்யப்படும்.	செலவினங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.

- (உ) இறுதிக் இருப்பு பெறுமதி ரூபா 137,750 இனால் குறைத்து கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை சொத்துக்கள் அந்த மதிப்பால் குறைத்து காண்பிக்கப்பட்டதுடன், மேலும் அந்த ஆண்டிற்கான செயற்பாட்டு செலவுகள் அந்த பெறுமதியால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தன.
- (ஊ) மீளாய்வாண்டில் பெறப்பட்ட வருமான நிவாரணங்கள் ரூபா 81,338,747 ஆகவும், மூலதன நிவாரணங்கள் ரூபா 18,669,445 ஆகவும் இருந்தது. இருப்பினும், இது முறையே ரூபா 58,638,575 மற்றும் ரூபா 41,369,617 ஆகவும் கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் ஆண்டின் தொழிற்பாட்டு மிகை ரூபா 21,681,888 ஆக இருந்ததுடன், இது ரூபா 1,018,284 தொகையான தொழிற்பாட்டு பற்றாக்குறையாகக் காட்டப்பட்டது.
- இருப்பு பதிவேடுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.
- இருப்பு பெறுமதிகள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
- எதிர்வரும் நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் போது வருமானம் மற்றும் செலவினங்களை சரியான இனங்காணவும், அதற்கமைய கணக்கு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.
- வருமான நன்கொடைகள் மற்றும் மூலதன நன்கொடைகள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டு கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

02 கணக்கு விடயங்களுக்கு உரியதாக மீளாய்வாண்டின் இறுதியில் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீதி மற்றும் பயன்பாட்டு ஆவணங்களின் பிரகாரம் மீதிகள் ஆகியவற்றுக்கிடையே ரூபா 5,027,911 ஆன வேறுபாடொன்று நிலவியது.

சபையின் கருத்துரைகள்

வேறுபாடு ஆராயப்பட்டு எதிர்காலத்தில் திருத்தப்படும் என்பது.

சிபாரிசுகள்

வேறுபாட்டுக்கான காரணங்கள் இனங்காணப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் வருமானத்தை மிகைத்த செலவுகள் (பற்றாக்குறை) ரூபா 1,018,284 ஆக இருந்ததுடன் அதற்கு ஒத்த முன்னைய ஆண்டிற்கான மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 4,227,487 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்த வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பித்த தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்		2024				2023			
		மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாற ான மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாற ான மொத்த நிலுவை
		ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீத வரியும்	வரியும்	22,500,000	22,405,639	19,615,633	9,002,442	13,145,000	11,352,210	11,452,200	6,119,239
வாடகை		45,326,000	45,767,474	45,527,473	1,389,752	37,792,000	41,884,327	41,395,622	488,705
அனுமதிப்பத்திர கட்டணம்		2,780,000	3,484,322	3,484,322	-	2,690,000	2,077,137	2,135,001	-
ஏனைய வருமானம்		32,172,000	32,093,700	32,272,671	-	29,501,000	29,180,168	35,278,760	-
மொத்தம்		102,778,000	103,751,135	100,900,099	10,392,194	83,128,000	84,493,842	90,261,583	6,607,944

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பு செயலாற்றல் தொடர்பிலான அவதானிப்புகள் பின்வருமாறு.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
மீளாய்வாண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளுடன் தொடர்புடைய ரூபா 9,002,443 நிலுவையில் உள்ள வீத வரி மற்றும் வரி வசூலிக்கப்படவில்லை, மேலும் அதற்குரிய காலப்பகுப்பாய்வு தயாரிக்கப்படவில்லை.	நிலுவைத் வீதவரித் தொகை வசூலிக்கப்பட்டு வருவதாகவும், தற்போதைய வீத வரி கணினி மென்பொருளால் நிலுவைத் தொகையின் காலப் பகுப்பாய்வை பெற்றுக்கொள்ள முடியாது என்றும்.	நிலுவை வருமானங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 அதிகாரச்சட்டத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுதல்

பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1.1 பொது பயன்பாட்டு சேவைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
2024 ஆம் ஆண்டிற்கான செயலாற்றல் அறிக்கையின் பிரகாரம் வீதிகளில் மழைநீர் வடிகாண் முறைமையை நிர்மாணிகும் செயல்முன்னேற்றம் 20 சதவீதம் மற்றும் காணப்படுகின்ற வடிகாண்களை பராமரிக்கும் செயல் முன்னேற்றம் 55 சதவீதம் ஆக குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.	எதிர்காலத்தில் இந்த சதவீதத்தை உயர்ந்த மட்டத்தில் பேண நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	நகரத்திற்குள் உள்ள அனைத்து சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை முறையாகப் பராமரித்து மேம்படுத்த வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) பேருந்து நிலைய குப்பை சேகரிப்பு மையத்தில் மீள்குழற்சி அலகு உரிய முறையில் செயல்படாததால், தினமும் 02 தடவைகள் குப்பை சேகரிப்பு லாரிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. 2024 ஜனவரி முதல் அக்டோபர் 02 வரை இந்த இடத்திலிருந்து குப்பைகளை அகற்றுவதற்கு நகரசபைக்கு ரூபா 6,491,500 சேவை கிரயம் ஏற்பட்டிருந்தாலும், குப்பை சேகரிப்பு அலகை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.	இந்த அலகைப் புதுப்பிப்பதற்கு அதிக பணம் செலவாகும் என்றும், அதற்குத் தேவையான நிதி சபையிடம் இல்லாததால் பழுதுபார்க்கும் பணி தாமதமாகியுள்ளது என்றும்.	குப்பை சேகரிப்பு மையத்தின் மீள்குழற்சி அலகை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) மொத்தம் ரூபா 546,071,213 மதிப்புள்ள 04 சொத்து விடங்கள் தொடர்பான பதிவேடுகள் புதுப்பிக்கப்படவில்லை மற்றும் விரிவான அட்டவணைகள் தயாரிக்கப்படவில்லை.	எதிர்காலத்தில் மீள்மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என்றும், புதிய சொத்துக்களின் மதிப்புகள் கணக்குகளில் பிரதிபலிக்கப்படும் என்றும், தொடர்புடைய சொத்துக்களுக்கு தனித்தனி அட்டவணைகள் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலையான சொத்து பதிவேட்டைப் நாளதுவரையாக்கி விரிவான அட்டவணைகளைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
2024 ஜனவரி மாதத்தில் நடாத்தப்பட்ட பலாங்கொடை விடுதியின் இருப்பு கணக்கெடுப்பின் போது ரூபா 99,200 மதிப்புள்ள 40 அங்குல LED தொலைக்காட்சிப் பெட்டி காணாமல் போனது குறித்த விசாரணை நிதிப்பிரமாணம் 104(4) இன் படி பணிகள் நிறைவு செய்யப்பட்டிருந்தாலும், அதன் பரிந்துரைகள் 2025 ஏப்ரல் வரையிலும் செயல்படுத்தப்படவில்லை.	பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.	நிதிப்பிரமாணம் 104(4) இன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் பரிந்துரைகள் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும்.